



# TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 3]

CHENNAI, WEDNESDAY, JANUARY 16, 2019

Thai 2, Vilambi, Thiruvalluvar Aandu-2050

## Part VI—Section 2

Notifications of interest to a section of the public  
issued by Heads of Departments, etc.

### NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

#### CONTENTS

	<i>Pages.</i>
COLLECTORS AND LOCAL AUTHORITIES	
மாவட்ட ஆட்சித் தலைவர், கடலூர்	
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்கீழ் நிலங்களை ஊராட்சிக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கான அறிவிக்கைகள் .. .. .	14-16
GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS	
Loss of Certificates .. .. .	17-18

## NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

## COLLECTORS AND LOCAL AUTHORITIES

மாவட்ட ஆட்சித் தலைவர், கடலூர்

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்கீழ் நிலங்களை ஊராட்சிக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கான அறிவிக்கைகள்

(ந.க.எல்9/248/2018)

No.VI(2)/6/2019.

1994-ம் வருடத்திய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 125(2)-ன் கீழ் தமிழ்நாடு அரசின் 1960 ஆண்டு ஜனவரி 12-ம் நாளிட்ட உள்ளட்சித்துறை அரசு ஆணை 70-ன்படி தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இந்த விளம்பரம் பிரசுரம் செய்யப்பட்ட நாளிலிருந்தும், அதற்கு பிறகும் கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிட்ட நிலத்தினை/நிலங்களை 1994-ம் வருடத்திய XXI-வது தமிழ்நாடு ஊராட்சி சட்டத்தின்படி ஊராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கப்படுகிறது என்று அறிவிக்கிறார்.

## அட்டவணை

மாவட்டம்	:	கடலூர்
வட்டம்	:	புவனகிரி
ஊராட்சி	:	வளையமாதேவி கீழ்பாதி
கிராமம்	:	வளையமாதேவி கீழ்பாதி

ரி.ச. எண்.	வகைபாடு	மொத்த விஸ்தீரணம் (ஹெக்ட.)	விலக்கு அளிக்கப்பட்ட விஸ்தீரணம் (ஹெக்ட.)	எல்லைகள்			
				வடக்கு ரி.ச.எண்	கிழக்கு ரி.ச.எண்	தெற்கு ரி.ச.எண்	மேற்கு ரி.ச.எண்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
118/2		1.91.0	1.91.0	117,115	120	119	118/3, 118/5, 119
119/10	குட்டை	0.58.0	0.58.0	119/8	120,121	121	119/7D 119/11
121/6		0.09.5	0.09.5	121/3	122	122	121/3
	மொத்தம் —	<b>2.58.5</b>	<b>2.58.5</b>				

## WITHDRAWAL NOTIFICATION

In exercise of the powers delegated to the Collectors in G.O.Ms.No.70 Local Administration dated 12th January 1960 the Collector of Cuddalore District as per Tamil Nadu Panchayat Act 1994 (T.N. Act XXI of 1994) direct that from and after the date of publication of this notification in the District Gazette and *Tamil Nadu Government Gazette*, the land vested to the undermentioned Village and Panchayat the undermentioned taluk of Cuddalore District on the Schedule and measuring the extent noted below be the same a little more or less shall be excluded from the operation of the said Act.

## SCHEDULE

Name of the District	:	Cuddalore
Name of the Taluk	:	Bhuvanagiri
Name of the Panchayat	:	Valayamadevi Keelpathi
Name of the Village	:	Valayamadevi Keelpathi

R.S.No.	Classi- fication	Total Extent in Hect.	Extent with drawn Hect.	New notation for the extent withdrawn & R.S.No.	Boundaries for the Notation			
					North R.S. No.	East R.S.No.	South R.S. No.	West RS. No.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)
118/2		1.91.0	1.91.0	-	117,115	120	119	118/3, 118/5, 119
119/10	Kuttai	0.58.0	0.58.0	-	119/8	120,121	121	119/7D, 119/11
121/6		0.09.5	0.09.5	-	121/3	122	122	121/3
<b>Total —</b>		<b>2.58.5</b>	<b>2.58.5</b>					

(ந.க.எஸ்9/249/2018)

No.VI(2)/7/2019.

1994-ம் வருடத்திய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 125(2)-ன் கீழ் தமிழ்நாடு அரசின் 1960 ஆண்டு ஜனவரி 12-ம் நாளிட்ட உள்ளாட்சித்துறை அரசு ஆணை 70-ன்படி தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இந்த விளம்பரம் பிரசுரம் செய்யப்பட்ட நாளிலிருந்தும், அதற்கு பிறகும் கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிட்ட நிலத்தினை/நிலங்களை 1994-ம் வருடத்திய XXI-வது தமிழ்நாடு ஊராட்சி சட்டத்தின்படி ஊராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கப்படுகிறது என்று அறிவிக்கிறார்.

## அட்டவணை

மாவட்டம்	:	கடலூர்
வட்டம்	:	புவனகிரி
ஊராட்சி	:	வளையமாதேவி கீழ்பாதி
கிராமம்	:	வளையமாதேவி கீழ்பாதி

ரி.ச.எண்	வகைபாடு	மொத்த விஸ்தீரணம் (ஹெக்ட.)	விலக்கு அளிக்கப்பட்ட விஸ்தீரணம் (ஹெக்ட.)	எல்லைகள்			
				வடக்கு ரி.ச.எண்	கிழக்கு ரி.ச.எண்	தெற்கு ரி.ச.எண்	மேற்கு ரி.ச.எண்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
346/17		0.03.76	--	346/1, 2, 3, 4, 5, 6	348	347	78
348/8	தெரு	0.05.10	--	350	349	346	348/1, 2, 3, 4, 5, 6, 7
350/10		0.07.30	--	350/9	351	348	350/1, 2, 3, 4, 5, 6, 7, 11
351/3	ஆணையர் ஊராட்சி ஒன்றியம் மேல்புவனகிரி	0.03.22	--	349, 351/1 351/2	351/5, 8B	352	349
351/7		0.05.29	--	350	350/18	352	351/16, 14
352/1		0.10.22	--	351	352/10	352/2 12, 13, 3, 4, 5, 8, 9	353
352/10	தெரு	0.03.60	--	351	352/11	355	351/1, 9
353/1		0.09.92	--	347, 349	352	353/2, 3, 4, 5, 6, 7, 8	78
<b>மொத்தம் —</b>		<b>48.41</b>					

## WITHDRAWAL NOTIFICATION

In exercise of the powers delegated to the Collectors in G.O.Ms.No.70 Local Administration dated 12th January 1960 the Collector of Cuddalore District as per Tamil Nadu Panchayat Act 1994 (T.N. Act XXI of 1994) direct that from and after the date of publication of this notification in the District Gazette and *Tamil Nadu Government Gazette*, the land vested to the undermentioned Village and Panchayat the undermentioned Taluk of Cuddalore District on the Schedule and measuring the extent noted below be the same a little more or less shall be excluded from the operation of the said Act.

## SCHEDULE

Name of the District : Cuddalore  
 Name of the Taluk : Bhuvanagiri  
 Name of the Panchayat : Valayamadevi Keelpathi  
 Name of the Village : Valayamadevi Keelpathi

R.S. No.	Classification	Total Extent in Hect.	Extent with drawn Hect.	New notation for the extent withdrawn & R.S.No.	Boundaries for the Notation			
					North	East	South	West
(1)	(2)	(3)	(4)	(5)	R.S. No. (6)	R.S.No. (7)	R.S. No. (8)	RS. No. (9)
346/7		0.03.76	0.03.76	--	346/1, 2, 3, 4, 5, 6	348	347	78
348/8	Theru	0.05.10	0.05.10	--	350	349	346	348/1, 2, 3, 4, 5, 6, 7
350/10		0.07.30	0.07.30	--	350/9	351	348	350/1, 2, 3, 4, 5, 6, 7, 11
351/3	Commissioner P.U Mel Bhuvanageri	0.03.22	0.03.22	--	349, 351/1	351/5,8B	352	349
351/17		0.05.29	0.05.29	--	350	350/18	352	351/16, 14
352/1	Theru	0.10.22	0.10.22	--	351	352/10	352/2	353
352/10		0.03.60	0.03.60	--	351	352/11	355	351/1, 9
353/1		0.09.92	0.09.92	--	347, 349	352	353/2,	78
							3, 4, 5, 6, 7, 8	
	<b>Total—</b>	<b>48.41</b>	<b>48.41</b>					

கடலூர்,  
2018 டிசம்பர் 20.

வெ. அன்புச்செல்வன்,  
மாவட்ட ஆட்சித் தலைவர்.

## GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS

## LOSS OF CERTIFICATES

It is hereby notified that the Original Higher Secondary Certificates / Matriculation Certificates / Diploma Certificates / School Certificates of the following pupils are reported to have been lost beyond recovery. Necessary steps are being taken to issue the duplicate of the said Certificates. If the Originals were to be found by anybody, they should be treated as invalid and sent to the Secretary, Board of Higher Secondary Examination / Directorate of Government Examinations, Chennai-6 / Director of Technical Education, Chennai-25 / Inspector / Inspectress of Matriculation and Anglo-Indian Schools as the case may be for cancellation:—

<i>C.N.C. Number</i>	<i>Name of the Candidate and Institution</i>	<i>Register Number and Certificate Number</i>	<i>Month and Year</i>	<i>Details of Examination</i>	<i>Reference Number and Date</i>
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
No. VI(2)/8/2019.					
	Lakshmi, S. (18-4-1987)	433794 SC 527562	Feb. 2007	Typewriting English Senior Second Class	கடித எண் 111076/ட்டி(3)/2018, 28-12-2018.
		533300 SC 539835	Aug. 2007	Typewriting Tamil Senior First Class	
No. VI(2)/9/2019.					
	Suryaprakash, J. (13-11-1977)	144477 JE 0329109	Jan. 1998	Typewriting English Junior First Class	கடித எண் 112163/ட்டி(3)/2018, 24-12-2018.
		JE 0349922	Jan. 1998	Typewriting Tamil Junior Second Class	
No. VI(2)/10/2019.					
	Prabhu, S. (09-7-1989)	561050 JE 888893	Feb. 2006	Typewriting English Junior First Class	கடித எண் 116564/ட்டி(3)/2018, 28-12-2018.
No. VI(2)/11/2019.					
	Dinesh, S. (06-09-1989)	129026 GTE 537325	Feb. 2018	Typewriting English Senior First Class	கடித எண் 118352/ட்டி(3)/2018, 24-12-2018.
		GTE 410204	Feb. 2018	Typewriting Tamil Junior First Class with Distinction	

**K. விவேகானந்தன்,**  
தலைவர்,  
தேர்வு வாரியம்,  
சென்னை-600 025.

சி.என்.சி. எண்	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்	பதிவு/ சான்றிதழ் எண்	மாதம் மற்றும் வருடம்	தேர்வின் விவரம்	கடித எண்ணும் தேதியும்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
No. VI(2)/12/2019.	R. Senthamarai, St. John's Teachers Training Institute, Chidambaram-608 001, South Arcot District.	404340 B/SMR 26998 B/DR 26767	April 1990	ஆசிரியர் கல்வி ந.க. எண் பட்டயம்	143435/சி2/2017, 26-12-2018.
No. VI(2)/13/2019.	Ruby Josphine Mary, M., St. Mary's Teachers Training Institute, Anmaruthai.	0013648 TT1 00141277 TT2 0253670 DTE 0343416	July 2000 July 2001	ஆசிரியர் கல்வி ந.க. எண் பட்டயம்	143435/சி2/2017, 26-12-2018.
No. VI(2)/14/2019.	B. Padmavathi, DIET, Mannargudi	0260897 DTE 412928	Jan 2004	ஆசிரியர் கல்வி ந.க. எண் பட்டயம்	310167/சி2/2018, 26-12-2018.

**செ. அமுதவல்லி,**  
செயலாளர்,  
மாநிலப் பள்ளித் தேர்வுகள் குழுவும் மற்றும்  
இணை இயக்குநர் (பணியாளர்),  
அரசுத் தேர்வுகள் இயக்ககம்,  
சென்னை-600 006.